

## யூதா எழுதியகடிதம்

கயாக்கோபின்சகோதரனும்இயேசு  
கிறிஸ்துவின்பணியாளமாகிய  
யூதாவிடமிருந்து  
தேவனால்அழைக்கப்பட்டிருக்கிறஎல்லா  
மக்களுக்கும்எழுதப்படுவதுபிதாவாகிய  
தேவன்உங்களைநேசிக்கிறார்நீங்கள்  
இயேசுகிறிஸ்துவக்குள்தேவனால்  
பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்  
உஎல்லாஇரக்கமும்சமாதானமும்அன்பும்  
உங்களுக்குரியதாகுக

தவறுசெய்கிறமக்களைதேவன்  
தண்டிப்பார்

உஅன்பானநண்பர்களேநாம்எல்லோரும்  
ஒருமித்துப்பங்குகொள்கிறமீட்பைக்  
குறித்துஉங்களுக்குஎழுதவேண்டுமென  
நான்மிகவும்விரும்பினேன்ஆனால்  
வேறுசிலவற்றைக்குறித்துஉங்களுக்கு  
எழுதவேண்டியதன் தேவையைநான்  
உணர்ந்தேன்தேவன் தம்பரிசுத்தமான  
மக்களுக்குஎல்லாகாலத்திற்குமாகக்  
கொடுத்தவிசுவாசத்திற்காகப்போராடுமாறு  
உங்களைஉற்சாகப்படுத்தவிரும்புகிறேன்  
ஃசிலர்உங்கள்கூட்டத்தில்இரகசியமாகப்  
புகுந்திருக்கிறார்கள்அவர்களுக்கான  
தண்டனையைவெகுகாலத்திற்கு  
முன்பேவேதவாக்கியங்கள் கூறியுள்ளன

வெகுகாலத்திற்குமுன்தீர்க்கதரிசிகள்  
 இம்மக்களைக்குறித்துஎழுதினார்கள்  
 இம்மக்கள் தேவனுக்குஎதிரானவர்கள்  
 அவர்கள் தேவனுடைய கருணையை  
 பாலியல் அநீதிகளுக்கு ஒரு அனுமதியாக  
 மாற்றி விட்டிருக்கிறார்கள் நமது ஒரே  
 ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு  
 கிறிஸ்துவைப்பின்பற்ற இம்மக்கள்  
 மறுக்கிறார்கள்

நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளவற்றை  
 நினைவுகூருவதற்கு உங்களுக்கு உதவ  
 நான் விரும்புகிறேன் ஒரு காலத்தில் எகிப்து  
 நாட்டுக்கு வெளியே தம்மக்களை அழைத்து  
 வந்த தன்மூலம் கர்த்தர் அவர்களைக்  
 காப்பாற்றியதை நினைவுகூருங்கள்  
 பிற்காலத்தில் விசுவாசமற்ற எல்லா  
 மக்களையும் கர்த்தர் அழித்தார்

தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது  
 தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய  
 தேவதூதர்களைப்பற்றி உங்களுக்கு  
 ஞாபகப்படுத்த விரும்புகிறேன் மேலும்  
 இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர்  
 இருளில் வைத்திருக்கிறார் அவர்கள்  
 அறுக்க முடியாத நிரந்தரமான சங்கிலிகளால்  
 கட்டப்பட்டிருக்கிறார்கள் மிகப்பெரும்  
 நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர்  
 அவர்களை வைத்திருக்கிறார்

சோதோம் கொமோரா நகரங்களையும்  
 அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களையும் கூட

நினைவுகூருங்கள் அந்ததேவதூதர்களைப்  
 போன்றே அவையும் பாலியல்நீதிகளை  
 இழந்து இயற்கைக்கு மாறான பாலியல்  
 உறவுகளில் மூழ்கின நித்திய அக்கினியாகிய  
 தண்டனையில் இப்பொழுது அவை  
 துன்புறுகின்றன நாம் பார்த்தறிவதற்கு  
 தேவனுடைய தண்டனைக்கு ஓர்  
 எடுத்துக்காட்டாக அவை இருக்கின்றன  
 அஉங்கள் கூட்டத்தில் நுழைந்திருக்கிற  
 மக்களின் வழியும் இதுவே அவர்கள்  
 கனவுகளால் வழிகாட்டப்படுகிறார்கள்  
 அவர்கள் தம்பாலியல்பாவங்களால் தம்மை  
 அசுத்தப்படுத்திக்கொள்கிறார்கள் அவர்கள்  
 கர்த்தரின் அதிகாரத்தைத் தள்ளிவிட்டு  
 மகிமைபொருந்திய தேவதூதர்களுக்கு  
 எதிராகப் பேசுகிறார்கள்

௯ ஆனால் பிரதான தேவதூதனாகிய  
 மிகாவேல் மோசேயின் உடலுக்காகப்  
 பிசாசோடு விவாதித்த பொழுது  
 பழியுரைத்ததற்காக பிசாசைத் தண்டிக்க  
 வேண்டுமென மிகாவேல் முடிவுகட்டவில்லை  
 (கர்த்தரின் தீர்ப்புக்காக மிகாவேல்கோரிக்கை  
 விடுத்தான்) கர்த்தர் உன்னைத் தண்டிக்கட்டும்  
 என்று மட்டும் அவன் சொன்னான்

௧௦ ஆனால் புரிந்து கொள்ளாத காரியங்களை  
 இம்மக்கள் விமர்சிக்கிறார்கள்  
 பகுத்தறிவற்ற சில மிருகங்களைப்போல  
 தாமாகவே சிலவற்றைப்பற்றி  
 அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்

ஆனால்இவற்றாலேயேஅவர்கள்  
 அழிக்கப்படுகிறார்கள்  
 கக அதுஅவர்களுக்குமிகமோசமானதாக  
 இருக்கும்காயீன்சென்றபாதையைஇந்த  
 மக்களும்பின்பற்றுகிறார்கள்பணம்  
 பெறுவதற்காகபிலேயாமின்தவறான  
 வழியைப்பின்பற்றஇவர்கள்தம்மைத்தாமே  
 ஒப்படைத்திருக்கிறார்கள்கோரா  
 செய்ததைப்போலஇந்தமக்களும்தேவனுக்கு  
 எதிராகமோதுகிறார்கள் அவர்களும்  
 கோராவைப்போலஅழிக்கபடுவார்கள்  
 கஉ உங்கள் அன்பின்விருந்துகளில்  
 உங்களோடுஅச்சமின்றிவிருந்துண்ணும்  
 இவர்கள்தண்ணீருக்குள்மூழ்கியிருக்கும்  
 பாறைகள்போலஇருக்கிறார்கள்  
 அவர்கள்தம்மைப்பற்றிமட்டுமேஅக்கறை  
 கொள்ளும்மேய்ப்பர்களாவார்கள் அவர்கள்  
 காற்றால்அடித்துச்செல்லப்படுகிறமழை  
 பொழியாதமேகங்களைப்போன்றவர்கள்  
 அவர்கள் அறுவடைக்காலத்தில்கனி  
 கொடுக்காதமரங்களைப்போன்றவர்கள்  
 எனவேபூமியில்இருந்துஅவர்கள்  
 அப்புறப்படுத்தப்படுகிறார்கள் அவர்கள்  
 இருமுறைமரணம்அடைகிறார்கள்  
 கங அவர்கள்கடலின்பெரும்அலைகளைப்  
 போன்றவர்கள்கடலலைகள்தம்  
 நுரைக்கழிவுகளைவீசியடித்து  
 கரையில்ஒதுக்குவதுபோலஅவர்கள்  
 தம்வெட்கத்துக்குரியகாரியங்களைச்

செய்கிறார்கள்எங்கெங்கும்அம்மக்கள்  
வானில்திரியும்விண்மீன்களைப்  
போன்றவர்கள்மிகுந்தகரியஇருளில்  
ஓர்இடம்அம்மக்களுக்காகநிரந்தரமாக  
ஒதுக்கப்பட்டிருக்கிறது

கச ஆதாமின்ஏழாத்தலைமுறையினனான  
ஏனோக்குஇம்மக்களைக்குறித்து  
தீர்க்கதரிசனம்சூறினான்பாருங்கள்  
பல்லாயிரக்கணக்கானதம்தூய  
தேவதூதர்களோடுகர்த்தர்வந்துகொண்டிருக்கிறார்

கரு எல்லாமக்களையும்நியாயந்தீர்ப்பதற்காகவும்  
தம்தீயசெயல்களாலும்பாவம்நிறைந்த  
இம்மக்கள்தேவனுக்குஎதிராகச்சொன்ன  
முரட்டுத்தனமானவார்த்தைகளாலும்  
தேவனைஎதிர்த்தவர்களைதண்டிக்கவும்  
கர்த்தர்வந்துகொண்டிருக்கிறார்என்று  
சூறினான்

கசு இம்மக்கள்எப்போதும்குறைசூறிக்  
குற்றம்கண்டுபிடிக்கிறார்கள் அவர்கள்  
செய்யவிரும்பும்தீயகாரியங்களை  
அவர்கள்எப்போதும்செய்கிறார்கள்  
அவர்கள்தங்களைப்பற்றிப்பெருமையாய்  
பேசுகிறார்கள்தாங்கள்விரும்புவதைப்  
பெறுவதற்காகமட்டுமேஅவர்கள்பிறரைக்  
குறித்துநல்லவைசூறுவர்

ஓர்எச்சரிக்கையும்செய்யவேண்டிய  
காரியங்களும்

க௭ அன்பானநண்பர்களேமுன்னர்கர்த்தர்

இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள்  
 கூறியவற்றை நினைவுகூருங்கள்  
 ௧௮ சீஷர்கள் உங்களிடம் கடைசி நாட்களில்  
 தேவனைக் குறித்து நகைக்கிறவர்களும்  
 தேவனுக்கு எதிரான தமதீய ஆசைகளைப்  
 பின்பற்றுகிறவர்களும் இருப்பார்கள்  
 என்றனர்

௧௯ அவர்களே உங்களைப் பிரிக்கிறவர்கள்  
 பாவம் மிகுந்த சயம் விரும்புகின்ற  
 காரியங்களை மட்டுமே அவர்கள்  
 செய்கிறார்கள் அவர்களிடம் ஆவியானவர்  
 இல்லை

௨௦ ஆனால் அன்பான நண்பர்களே  
 மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை  
 அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்களே  
 பலமுள்ளவர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்  
 பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கூட  
 பிரார்த்தனை செய்யுங்கள்

௨௧ தேவனுடைய அன்பில் உங்களை  
 வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு நித்திய  
 ஜீவனைக் கொடுக்கக்கூடிய இயேசு  
 கிறிஸ்துவின் கருணைக்காக காத்திருங்கள்  
 ௨௨ பெலவீனமுள்ள மக்களிடம் இரக்கம்  
 கொள்ளுங்கள்

௨௩ நெருப்பிலிருந்து விடுவிப்பதன்  
 மூலம் மற்றவர்களை காப்பாற்றுங்கள்  
 சிறு எச்சரிக்கையுணர்வோடு இரக்கம்  
 காட்ட வேண்டிய சிலர் இருக்கிறார்கள்  
 பாவத்தினால் அழக்கேறிய அவர்களது

ஆடைகளையும் கூட வெறுத்து விடுங்கள்  
 தேவனை வாழ்த்துங்கள்  
 ௨௪ நீங்கள் தடுக்கி விழுந்து விடாதபடி  
 செய்யவும் தம்மகிமையின் முன் எந்தப்  
 பிழையுமின்றி உங்களை அழைக்கவும்  
 அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு  
 அளிக்கவும் அவரால் முடியும்  
 ௨௫ அவர் ஒருவரே தேவன் அவரே நம்  
 மீட்பர் அவருக்கே மகிமை வல்லமை  
 அதிகாரம் அனைத்தும் நமது கர்த்தராகிய  
 இயேசுகிறிஸ்துவின் மூலமாகக்  
 கடந்த காலம் முழுக்கவும் நிகழ்காலத்துக்கும்  
 என்றென்றைக்குமாக உண்டாவதாக ஆமென்